

## September 10, 2020 -Steering committee Meeting – by Zoom

புரட்டாசி 10, 2020 – வழிப்படுத்து குழு சந்திப்பு – கூகிள் செயலி ஊடாக

நேரம்: மாலை 9.00 மணி

கீர்த்தனா ராங், நீதன் சண், நேத்ரா றொட்றிகோ, சிவா விமலச்சந்திரன், மருத்துவர் இராமநாதன் லம்போதரன், மருத்துவர் வடிவேலு சாந்தகுமார், விது இராமச்சந்திரன், பமீலா கேதீஸ் ஆகியோர் சமூகமளித்திருந்தார்கள்.

நிகழ்ச்சி நிரல் கீர்த்தனாவினால் பிரேரிக்கப்பட்டு  
பமீலாவினால் ஆமோதிக்கப்பட்டு கூட்டம் ஆரம்பிக்கப்பட்டது.

### 2020/ 2021ம் ஆண்டுக்கான மைல் கல் பற்றிய கலந்துரையாடல்

பரவி வரும் கோவிட் கொள்ளைநோயின் தாக்கம் காரணமாக எமது திட்டநிரலில், எதிர்பார்க்கப்படுகின்ற காலஎல்லை மாற்றங்கள் பற்றிப் பரிசீலனை செய்து, அவற்றை மீளாய்வு செய்து விமலச்சந்திரன் குழுவுடன் கலந்துரையாடினார்.

### இதன்போது மீளாய்வு செய்யப்பட்ட விடயங்கள்:

1. ICIP - (The Investing in Canadian Infrastructure Program) – விண்ணப்பம் பற்றிய இற்றைப்படித்தலும் மீளாய்வும் – 2020 இலையுதிர் காலத்துடன்;
2. சமூக மையம் அமைப்பதற்கான இடத்திற்கான ரொறன்ரோ நகரவாக்கச் சபையினரின் (CreateTO) ஒப்புதல் பெறுதல் - ஐப்பசி 05/27, 2020;

நிலக் குத்தகை ஒப்பந்த நகலின் சுருக்கமான பிரதி ஒன்று அடுத்த வாரமளவில் எமது பார்வைக்குக் கிடைக்கும்.

3. வரி விலக்குள்ள அறச்செயற்பாட்டு நிறுவனமாகப் பதிவு செய்தல் (2021) செயற்பாட்டுக்குமுனின் கலந்துரையாடல்கள் மற்றும் முடிபுகள் பற்றிய விபரங்கள் விண்ணப்பத்தின் சில பகுதிகளைப் பூர்த்தி செய்வதற்குத்

தேவைப்படும். நேத்ரா ரொட்றிகோவும், சிவா விமலச்சந்திரனும் இது சம்பந்தமான பணியைச் செய்வார்கள்.

#### 4. நிர்வாக அமைப்பைத் திட்டமிடும் கலந்தாலோசனைகள் - (2021)

நகரசபையுடனான நிலக் குத்தகையும், நிதி கோரல் விண்ணப்ப நிலையைப் பொறுத்து மாகாணத்துடனான அறுதியான பெறுநர் ஒப்பந்த வேலைகளும் முடிவடைந்த பின்னர் எமது சபையானது இந்தக் கலந்தாலோசனைகளைத் தொடங்கும் எனத் தீர்மானிக்கப்பட்டது.

#### 5. திட்ட நிரற்படுத்தல் கலந்தாலோசனைகள் (இரண்டாம் கட்டம்) – கலந்துரையாடல்.

சிவா விமலச்சந்திரன் அமையவுள்ள தமிழ்ச் சமூக மையத்தின் செயற்திட்ட நிரலை விளங்கிக்கொள்வதற்கு சமூகத்துடனான இரண்டாம் கட்ட கலந்துரையாடலின் அத்தியாவசியத்தை வலியுறுத்தினார். இதற்கான திட்ட நகலை அவர் தயாரித்துக் குழுவின் பரிசீலனைக்குச் சமர்ப்பிப்பார்.

#### 6. மாணவ ஊழியர்கள் ( புரட்டாசி 2020 – மார்கழி 2020)

ஊழியர்களுக்கான வேலைத் திட்டம்/ வேலைப்பணி:

-

கனடாவின் மாணவர்களுக்கான கோடைக்கால வேலைத்திட்டத்தின் கீழ் உள்வாங்கப்பட்ட மூவருக்கான பணிகள் பற்றி நேத்ரா ரொட்றிகோ, நீதன் சண், விது இராமச்சந்திரன் ஆகியோர் பரிசீலித்தார்கள்.

ஊழியர்களுக்கான மேற்பார்வை:

-

நேத்ரா ரொட்றிகோ, நீதன் சண், விது இராமச்சந்திரன் ஆகியோர் உள்வாங்கப்படும் ஊழியர்களுக்கான மேற்பார்வையை வழங்குவதற்குச் சம்மதித்தார்கள்.

ஊழியர்களுக்கான ஊதியக்கொடுப்பனவு/ வரிக்கழிப்பு விபரங்களை நிர்வகித்தல்:

-

புரட்டாசி 14 வேலை தொடங்கும் நாளாகும். ஊதியக்கொடுப்பனவு/ வரிக்கழிப்பு விபரங்கள் கனடிய அரசாங்கத்தின் வரித் திணைக்களத்துக்கு மாதாந்தம் சமர்ப்பிக்கப்படவேண்டும். எங்களுக்கு மார்கழிக்கு மேல் ஊழியர்கள் இல்லாதவித்து எமது ஊதியக்கொடுப்பனவுக் கணக்கை மூடும்படி கனடிய வரித்திணைக்களத்துக்கு தை 2021 இல் அறிவிக்கவேண்டும். . T4 படிவங்கள் ஊழியர்களுக்கு மாசி 28ம் திகதிக்குள் கொடுக்கப்படவேண்டும். ஊழியச் சான்றிதழானது ஊழியம் நிறைவுபெற்ற 5 நாட்களுக்குள் கொடுக்கப்படவேண்டும்.

விது இராமச்சந்திரன் இவற்றை நிர்வாகிப்பார்.

**7. தமிழ்ச்சமூக மையத்தின் அமைவிடம் மற்றும் நிதித்திட்டம் பற்றி (அதற்கான உறுதிப்படுத்தல் கிடைத்ததும்) சமூகத்துக்கு அறிவிக்கும் திட்டம்**

கீர்த்தனா றாங் இது பற்றி (உறுதியான நாளும், தகவலும் கிடைத்ததும்) சமூகத்துக்கு அறியத்தரும் விபரங்களைக் குழுவினருக்கு இற்றைப்படுத்தினார்.

**8. வெளித்தொடர்பாடல்கள்:** பாராளுமன்ற உறுப்பினர் கரி ஆன்ந்தசங்கரி அவர்களுடனான சந்திப்பு பெரும்பாலும் புரட்டாசி 17ம் திகதி மாலை நிகழலாம் எனக் கூறப்பட்டது.

இந்த முன்னெடுப்புக் குழுவானது இரு வாரங்களுக்கு ஒருமுறை கூடுவது எனத் தீர்மானிக்கப்பட்டது.

நேத்ரா ரொட்றொகோ பிரேரிக்க, நீதன் சண் ஆமோதிக்க கூட்டம் இத்துடன் நிறைவு பெற்றது.